



பட்டாசு சில்லறை விற்பனையாளர் பயிற்சி ஆன்லைனில் துவக்கம்

ப்ராம்ப்ட்டன் , ON (அக்டோபர் 7, 2021) – நவம்பர் 4, தீபாவளி மற்றும் டிசம்பர் 31 புத்தாண்டு தினம் ஆகிய நாட்களுக்கான பட்டாசு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ள சில்லறை வியாபாரிகளுக்கான ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் அளிக்கின்ற ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் துவங்கவிருக்கின்றன. இதுமாதிரியான பயிற்சி வகுப்புகள் இந்த ஆண்டில் முன்னதாக விக்டோரியா தினம் மற்றும் கனடா தினத்திற்காக நடத்தப்பட்டன.

இந்தப் பயிற்சியானது கட்டாயமாகும் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்ய உரிமம் பெறுவதற்கு முன்பாக இந்தப் பயிற்சி வகுப்பை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.

பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்வதற்காக, விற்பனையாளர்கள் ப்ராம்ப்ட்டன் தீயணைப்புத் துறையை 905.874.2740 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது fire.prevention@brampton.ca க்கு மின்னஞ்சல் செய்யலாம்; இதன்பேரில் பயிற்சி வகுப்புகள் பற்றிய விபரங்கள் விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் செய்யப்படும்.

கோவிட்-19 இன் பேரிலான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தடைகள் காரணமாக, இந்தப் பயிற்சியானது ஆன்லைன் வடிவில் ஐந்து எளிய செயற்படிகளில் வழங்கப்படும்:

1. 2021 ஆண்டிற்கான பட்டாசு சில்லறை விற்பனையாளர் பாடவகுப்பிற்கான கட்டணம் செலுத்தி [தீயணைப்பு துறை ஆய்வு](#) க்காக விண்ணப்பிக்கவும்
2. பட்டாசு சில்லறை விற்பனையாளர் பாடவகுப்பிற்கான வீடியோவைக் காணவும்
3. பட்டாசு சில்லறை விற்பனையாளர் கேள்விச்சரத்திற்கு பதிலளித்து நிரப்பவும்
4. உரிமத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பித்து பதிவுக் கட்டணம் செலுத்தவும்.
விபரங்களுக்கு licensing@brampton.ca ஐத் தொடர்பு கொள்ளவும்.
5. நகர் மன்றத்திற்கு வந்து 2021 ஆம் ஆண்டிற்கான பட்டாசு சில்லறை விற்பனையாளர் உரிமத்தை நேரில் பெற்றுக் கொள்ளவும். நகர் மன்றத்திற்கு வருகை தரும் முன்பாக முன்பதிவுகள் அவசியம் மற்றும் இதனை www.brampton.ca/skiptheline இல் செய்துகொள்ளலாம்.

பட்டாசு சில்லறை விற்பனையாளர் பாடவகுப்பிற்கான பயிற்சியில், விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகள், சேமிப்பு, காட்சிக்கு வைத்தல் மற்றும் விற்பனை செய்தலுக்கான விதிகள், வாடிக்கையாளர் அடையாளத் தேவைகள் மற்றும் பட்டாசு வாங்குவோரிடம் விநியோகம் செய்வதில் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.



பல இடங்களில் விற்பனையகம் வைத்துள்ள வியாபாரிகள், தங்கள் வியாபார இடங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒருவராவது பயிற்சியைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தீயணைப்புத்துறை ஆய்வுக்காக விண்ணப்பிக்க, பின்வரும் கெடு தேதிகளையும் வியாபாரிகள் குறித்துக்கொள்ள வேண்டும்; இதனை [ஆன்லைனில்](#) செய்துகொள்ளலாம்:

- தீபாவளி பட்டாசு விற்பனைக்கு, வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, 2021
- புத்தாண்டு கொண்டாட்ட பட்டாசு விற்பனைக்கு, வெள்ளிக்கிழமை, டிசம்பர் 10, 2021

ப்ராம்ப்ட்டன் நகர பட்டாசுகளுக்கான உப சட்டமானது குறுகிய தூரமே செல்லக்கூடிய (தீப்பற்ற வைத்ததும் 3 லிருந்து 10 அடி தூரமே பறந்து செல்பவை) பட்டாசுகளை விற்கவும், தனிநபர்கள் உபயோகிக்கவும் அனுமதிக்கிறது; இது ஆண்டிற்கு நான்குமுறையே அனுமதிக்கப்படுகிறது- விக்டோரியா தினம், கனடா தினம், தீபாவளி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்.

-30-

ஊடக தொடர்பு:

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca